

## SUPPLEMENT

to

# The Ceylon Government Gazette,

## PART III.

**FRIDAY, AUGUST 14, 1903.**

**NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.**

**T**AKE notice, that unless within three months from the 14th day of August, 1903, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, make claim in person or in writing to the said land or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Hill House, Mutwal, Colombo:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

J. G. FRASER,  
Special Officer.

*Description of the Land referred to.*

The land commonly called or known as Elledolahena, situated in the village of Dematapassa in the Gangaboda patta of the Matara District, in the Southern Province, containing in extent 6 acres 1 rood and 30 perches, shown as lot 39 in sheet O<sup>19</sup> IV. and in preliminary plan 59, and in the annexed certified tracing therefrom, and bounded as follows: on the north by Samarasingedeniya belonging to Samarasinge Don Abaran and others, Polgahahenewatta belonging to ditto, Samarasingedeniya belonging to ditto; on the east by the Galamunemaha-ela; on the south and west by Galagawahena belonging to Crown.

වැඩි 1903 සැවු අයෙක්සන් මස 14 වෙනි දින පටන් තුළමාසයක් ඇතුළතුදී මෙහි පහත දස්වක ඉඩ මට හෝ එසින් කොටසකට හෝ අසිනිකමලන් තිබෙනවා ය නියන් යම් අයෙක් ඇෂනුම් ඒ අය එසින් මූල්‍යිම සම්බන්ධ ව වැඩි 1897, 1899 සහ 1900 ආදුරණන්වල 28 වෙනි වගක්සියේ ප්‍රකාරයට පස්කරණුලු බැවි විශේෂ මහුක්වරය, භාෂ්‍ය, න්‍යෝගී රෙකාලු මෝදිර හිල් කුප් හාස්‍යෝග්‍රැෆියි උරුණුනාය්සේගේ ඉදිරිපතට ඇවින් පෙනිසිට හෝ ලියවිල්ලුකින් එක් ඉඩම්ට හෝ එක් කොටසකට අසිනිකම පෙන්ව, සිරින්ව නොයෙදුනෙනාත්, එක් විශේෂ මහුක්වරය, භාෂ්‍ය, න්‍යෝගී රෙකාලු පණන්වලින් පැවි තිබෙන බලුවල ප්‍රකාරයට අයිතිවාසිකම නොකියාපු එක් ඉඩම් රුහනක් ආදුරණන්වලින් පැවි තිබෙන බලුවල ප්‍රකාරයට අයිතිවාසිකම නොකියාපු එක් ඉඩම් රුහනක් ප්‍රකාරණ බැවි විසින් ප්‍රකාරණ බැවි විසින් දැනගත යුතුයි.

ජේ. එස්. ප්‍රේසර,  
විශේෂ මහත්මියාචාරකාන්ත්‍රියෙය.

දකුණු පලාතට අයිති මානර දිස්ත්‍රික්කේ ගගබෙ, විපත්තුවේ දෙම්විපස්ස සහ ගම් පික්ව, හිඛෙන එම අමුහායු සහතික සිනියමේ පෙනෙන අස්කර කොන් රුඩී 1කුන් පාර්වස් 30ක් තිමිනාරම ඇති සාමාන්‍යවසයෙන් ඇල්ලේදෙළඟීන කියන නොහොත් ඒ නම් දැක්ගත් හිඛෙන 0<sup>19</sup> සිනි IV යම් පූංදේ සහ රිංදේ මූල් සිනියමේ 33න් පෙන්වන තිමිකට්ටියට මායිම්—ලුතුරට සමරසිංහේ දෙන් අඛරන්ට සහ තවත් අයට අයිති සමරසිංහේ දෙනීයද, එම අයට අයිති පෙළුගහඟීන්වත්තාද, එම අයට අයිති සමරසිංහේ දෙනීයද; නැගෙනුරට ගලුම්හේ මහඇලුද; දකුණුට සහ ප්‍රස්ථාරට රජ සංඝුතාක ගෙවාවාජේස්ඩ.


**இவ்வரித்தலின் தேதியாக 1903 ம் மூல-த்து ஆவணி மூ 14 க் தேதியிலிருந்து மாசத்தின்குள் எராக இதன் கீழ் விவரித்திருக்கும் காணியில் எவ்வித உடன்தையேனும் தங்களுக்குண்டென உரிச்துப் பேசுவோர்கள் மாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாளான காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக கொழும்-புகுத்துவரம் யிலிருஷ்ட் அவர்தான் தொரில் மூகமுகமாய் அல்லது எழுத்து மூலமாய் தெரிப்பட்டு மேற்படி காணிக்கு அல்லது அதில் யாதும் உரிமை அல்லது உடன்தை காண்பியாதிருந்தால், மேற்கொள்ளிய சூறத்து உத்தியோகஸ்தராக தமிழில் சொல்லப்பட்ட கட்டளைச்சட்டங்களினுல் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தனகையாப்பயிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிக்கு உரித்தான் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.**

சே. ஜி. பெரேஸ்,  
குறிப்பான உத்தியோகங்கள்.  
Matara S.O. 108—1902

## சொல்லப்பட்ட காணியின் விவரம்.

தென் மாகாணத்தின் மாத்தறை டிஸ்திரிக்ஷனில் கங்கபூரப்பத்துவவையைச் சேர்ந்த தெமட்டபஸ்ஸலை என்றும் கிராமத்திலுள்ள O<sup>19</sup><sub>IV</sub> ம் அளவுக்கட்டாசியிலும் 59 ம் இலக்க பிரதமபடக்திலும் காணப்படும் பக்கு 33 ம் பிரிவுபடி எல்லேதால்கேள யென்ற பொதுவாய்ச் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இந்தோ-தெனத்திருக்கும் குறிக்கப்பட்டு உதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டதும் 6 ஏக்கர் 1 மூட்டு 30 பரசுல் விள்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-ஸமர்சின்கே தொன் அபநூம் சிலபேர்களுக்குமுடைய ஸமரசின்கேசரனிய, மேற் சொல்லியவர்களுக்குமுடைய பொல்காகேனேவத்த, மேற்சால்லியவர்களுக்குமுடைய ஸமரசின்கேதனிய; கிழக்கு-கலமுனைமகளை; தற்கும் மேற்கும்-அரசாட்சிக்குள்ள கலகாவாகேன.



Scale of 16 Chains to an Inch.

Situation : Dematapassa village in Gangaboda pattiwa.

Preliminary plan 59.

Lot.	Name of Land.	Extent.
33	Elledolahena ...	A. R. P. 6 1 30
Cadastral 16 chain sheet O <sup>19</sup> <sub>IV</sub> .		

Surveyor-General's Office,  
Colombo, November 25, 1902.

P. D. WARREN,  
Assistant Surveyor-General.